

# Isa

## Chapter 59

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

இல்லை- இரட்சிக்க யெகோவாவின் கையும்- குறுகியது இல்லை- இதோ 1  
[H3808](#) [H3467](#) [H3068](#) [H3027](#) [H3808](#) [H2005](#)

: உயர்ந்த கேட்க அவர்-காதும் பாரமானது  
[H8085](#) [H0241](#) [H3513](#)

இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் யெகோவாவுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

உங்களுக்கும் பிரிக்கின்றன ஆகினவை1 உங்கள்-அக்கிரமங்கள் ஆனால்- ஆனால் 2  
[H0996](#) [H0914](#) [H1961](#) [H5771](#)

முகத்தை8 மறைத்தன உங்கள்-பாவங்களும் உங்கள்-தேவனின் இடையில்-  
[H6440](#) [H5641](#) [H0430](#) [H0996](#)

: உயர்ந்த கேட்காமல் உங்களிடமிருந்து  
[H8085](#)

உங்களுடைய அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்குகிறது; உங்களுடைய பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடுக்க முடியாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

உங்கள்-விரல்களும் இரத்தத்தால் தீட்டப்பட்டன உங்கள்-உள்ளங்கைகள் ஏனெனில் 3  
[H0676](#) [H1818](#) [H1351](#) [H3709](#)

அநீதியை8 உங்கள்-நாவும் பொய்யை8 பேசின உங்கள்-உதடுகள் அக்கிரமத்தால்  
[H3956](#) [H8267](#) [H1696](#) [H8193](#) [H5771](#)

: முன்முணுக்கும்  
[H1897](#)

ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

உண்மையில் நியாயம்-தீர்க்கப்படுகிற இல்லை நீதியில் அழைக்கிறவன் இல்லை- 4  
[H0530](#) [H8199](#) [H0369](#) [H6664](#) [H7121](#) [H0369](#)

கர்ப்பத்தில்-கொண்டு மாயையை8 பேசுகிறார்கள்- வெறுமையை8 மேல்- நம்புகிற  
[H7223](#) [H1696](#) [H8414](#) [H0982](#)

: அக்கிரமத்தை8 பிறக்கிறார்கள் வருத்தத்தை8  
[H0205](#) [H3205](#) [H5999](#)

நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

ሠጊዳህ சிலந்தியின் <a href="#">H5908</a>	ገላገላ வலைகளை8யும்- <a href="#">H6980</a>	ሠጊዳ பொரித்தார்கள் <a href="#">H1234</a>	ሳሳይዳ விஷப்பாம்பின் <a href="#">H0398</a>	ሥጋ முட்டைகளை8- <a href="#">H1000</a>	5
ገላገላ சாவான் <a href="#">H4191</a>	ገላገላ அவற்றின்-முட்டைகளிலிருந்து <a href="#">H1000</a>	ገላገላ சாப்பிடுகிறவன் <a href="#">H0398</a>	ገላገላ நெய்கிறார்கள் <a href="#">H0707</a>		
		ገላገላ விஷப்பாம்பு <a href="#">H0660</a>	ሠጊዳ பொரியும் <a href="#">H1234</a>	ገላገላ உடைக்கப்பட்டதை1ம் <a href="#">H2116</a>	

கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.

ገላገላ மூடிக்கொள்வார்கள் <a href="#">H3680</a>	ገላገላ இல்லை8 <a href="#">H3808</a>	ገላገላ ஆடை8யாக <a href="#">H1961</a>	ገላገላ ஆகாது <a href="#">H3808</a>	ገላገላ இல்லை- <a href="#">H6980</a>	ገላገላ அவற்றின்-வலைகளை <a href="#">H6980</a>	6
ገላገላ செயலும்- <a href="#">H6467</a>	ገላገላ அக்கிரமத்தின் <a href="#">H0205</a>	ገላገላ செயல்கள்- <a href="#">H4639</a>	ገላገላ அவர்கள்-செயல்கள் <a href="#">H4639</a>	ገላገላ அவர்கள்-செயல்களால் <a href="#">H4639</a>		
		ገላገላ அவர்கள்-உள்ளங்கைகளில் <a href="#">H3709</a>	ገላገላ கொடுமை8யின் <a href="#">H2555</a>			

அவைகளின் நெசவுகள் ஆடைகளுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் செயல்களாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்களுடைய செயல்கள் அக்கிரம செயல்கள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

ገላገላ இரத்தத்தை8 <a href="#">H1818</a>	ገላገላ சிந்த <a href="#">H8210</a>	ገላገላ விரை8கின்றன <a href="#">H7323</a>	ገላገላ ஓடுகின்றன <a href="#">H7272</a>	ገላገላ தீமை8க்கு <a href="#">H7272</a>	ገላገላ அவர்கள்-பாதங்கள் <a href="#">H7272</a>	7
ገላገላ உடை8வும் <a href="#">H7667</a>	ገላገላ அழிவும் <a href="#">H7701</a>	ገላገላ அக்கிரமத்தின் <a href="#">H0205</a>	ገላገላ நினை8வுகள் <a href="#">H4284</a>	ገላገላ அவர்கள்-நினை8வுகள் <a href="#">H4284</a>	ገላገላ குற்றமற்ற <a href="#">H4546</a>	
				ገላገላ அவர்கள்-பாதை8களில் <a href="#">H4546</a>		

அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது.

ገላገላ நியாயம் <a href="#">H4941</a>	ገላገላ இல்லை8 <a href="#">H0369</a>	ገላገላ அறிந்தார்கள் <a href="#">H3045</a>	ገላገላ இல்லை <a href="#">H3808</a>	ገላገላ சமாதானத்தின் <a href="#">H7965</a>	ገላገላ வழியை8 <a href="#">H1870</a>	8
ገላገላ கோணலாக்கினார்கள் <a href="#">H6140</a>	ገላገላ அவர்கள்-பாதை8களை8 <a href="#">H4570</a>	ገላገላ அவர்கள்-பாதை8ச்சாலை8களில் <a href="#">H4570</a>				
ገላገላ சமாதானத்தை8 <a href="#">H7965</a>	ገላገላ அறிந்தான் <a href="#">H3045</a>	ገላገላ இல்லை <a href="#">H3808</a>	ገላገላ அதில் <a href="#">H1869</a>	ገላገላ நடக்கிறவன் <a href="#">H3605</a>	ገላገላ எல்லாம் <a href="#">H1992</a>	

சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான்.

וַיִּשְׁמַע எட்டாது-நம்மை8 <a href="#">H5381</a>	יָלַף இல்லை8 <a href="#">H3808</a>	וַיִּנְדַּב நம்மிடமிருந்து	וַיִּשְׁמַע நியாயம் <a href="#">H4941</a>	וַיִּרְאֶה தூரமானது <a href="#">H7368</a>	וַיִּבְרַח அதனால்	וַיִּמְלֹךְ மேல்- <a href="#">H1980</a>	9
וַיִּבְרַח இருட்டில் <a href="#">H0653</a>	וַיִּרְאֶה பிரகாசங்களுக்கு <a href="#">H5054</a>	וַיִּרְאֶה இருள் <a href="#">H2822</a>	וַיִּבְרַח இதோ- <a href="#">H2009</a>	וַיִּבְרַח வெளிச்சத்தை8 <a href="#">H0216</a>	וַיִּבְרַח காத்திருக்கிறோம்	וַיִּבְרַח நீதி <a href="#">H6666</a>	
						וַיִּבְרַח நடக்கிறோம் <a href="#">H1980</a>	

ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.

וַיִּבְרַח தடவுகிறோம் <a href="#">H1659</a>	וַיִּבְרַח கண்கள் <a href="#">H0369</a>	וַיִּבְרַח இல்லாமல்- <a href="#">H7023</a>	וַיִּבְרַח சுவரை8 <a href="#">H5787</a>	וַיִּבְרַח குருடர்களைப்போல் <a href="#">H1659</a>	וַיִּבְרַח தடவுகிறோம் <a href="#">H1659</a>	10
וַיִּבְרַח சத்தவர்களைப்போல் <a href="#">H4191</a>	וַיִּבְרַח தழம்புகளில் <a href="#">H0820</a>	וַיִּבְרַח அந்தியைப்போல் <a href="#">H5399</a>	וַיִּבְרַח நடுப்பகலில் <a href="#">H3782</a>	וַיִּבְרַח இடறினோம் <a href="#">H3782</a>		

நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண் இல்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழான இடங்களில் இருக்கிறோம்.

וַיִּבְרַח புறாக்களைப்போலும் <a href="#">H3123</a>	וַיִּבְרַח நாம்-எல்லோரும் <a href="#">H3605</a>	וַיִּבְרַח கரடிகளைப்போல் <a href="#">H1677</a>	וַיִּבְרַח முரளுகிறோம் <a href="#">H1993</a>	11
וַיִּבְרַח இல்லை8 <a href="#">H0369</a>	וַיִּבְרַח நியாயத்தை8 <a href="#">H4941</a>	וַיִּבְרַח காத்திருக்கிறோம் <a href="#">H1897</a>	וַיִּבְרַח முண்முணுக்கிறோம் <a href="#">H1897</a>	
		וַיִּבְרַח நம்மிடமிருந்து <a href="#">H7368</a>	וַיִּבְרַח தூரமானது <a href="#">H3444</a>	

நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது.

וַיִּבְרַח நம்-பாவங்களும் <a href="#">H5048</a>	וַיִּבְרַח உனக்கு-எதிராக <a href="#">H6588</a>	וַיִּבְרַח நம்-மீறுதல்கள் <a href="#">H6588</a>	וַיִּבְרַח பெருகின <a href="#">H7368</a>	וַיִּבְרַח ஏனெனில்- <a href="#">H3444</a>	12
וַיִּבְרַח நம்மோடு <a href="#">H0854</a>	וַיִּבְרַח நம்-மீறுதல்கள் <a href="#">H6588</a>	וַיִּבְרַח ஏனெனில்- <a href="#">H3045</a>	וַיִּבְרַח நமக்கு-எதிராக <a href="#">H5771</a>	וַיִּבְרַח சாட்சியளிக்கின்றன <a href="#">H5771</a>	
		וַיִּבְרַח அறிந்திருக்கிறோம்-அவற்றை8 <a href="#">H3045</a>	וַיִּבְרַח நம்-அக்கிரமங்களும் <a href="#">H5771</a>		

எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி சொல்கிறது; எங்கள் மீறுதல்கள் எங்களுடன் இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

யெகோவா பின்வாங்கி <a href="#">H5253</a>	யெகோவாவை1க்கு-எதிராக <a href="#">H3068</a>	பொய்-சொல்லி <a href="#">H3584</a>	மீறுதல்-செய்து <a href="#">H6586</a>
வழிதவறியை8யை1ம் <a href="#">H5627</a>	அடக்குமுறை8யை8 <a href="#">H6233</a>	பேசுவது- <a href="#">H1696</a>	நம்-தேவனின் <a href="#">H0430</a>
பொய்யின் <a href="#">H8267</a>	வார்த்தை8களை8- <a href="#">H1697</a>	இருதயத்திலிருந்து <a href="#">H1897</a>	முண்முணத்து <a href="#">H1897</a>
			கர்ப்பத்தில்-கொண்டு <a href="#">H2029</a>

யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்து, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கச்செய்தோம்.

நிற்கிறது <a href="#">H5975</a>	தூரத்தில் <a href="#">H7350</a>	நீதியை1ம் <a href="#">H6666</a>	நியாயம் <a href="#">H4941</a>	பின்னோக்கி <a href="#">H0268</a>	பின்னுக்கு-தள்ளப்பட்டது <a href="#">H5253</a>
இயலாது <a href="#">H3201</a>	இல்லை- <a href="#">H3808</a>	நேர்மை8யை1ம் <a href="#">H5229</a>	உண்மை8 <a href="#">H0571</a>	தெருவில் <a href="#">H7339</a>	இடறியது <a href="#">H3782</a>
					ஏனெனில்- <a href="#">H0935</a>

நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாக நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்துசேரமுடியாமற்போகிறது.

தீமை8யிலிருந்து <a href="#">H5493</a>	விலகுகிற <a href="#">H5493</a>	காணாமல்-போனது <a href="#">H0571</a>	உண்மை8யை1 <a href="#">H0571</a>	ஆனது <a href="#">H1961</a>
அவர்-கண்களில் <a href="#">H5493</a>	தீயதாயிருந்தது <a href="#">H5493</a>	யெகோவா <a href="#">H3068</a>	கண்டார் <a href="#">H7200</a>	கொள்ளையடிக்கப்படுகிறான் <a href="#">H7200</a>
			நியாயம் <a href="#">H4941</a>	இல்லை8 <a href="#">H0369</a>
				ஏனெனில்- <a href="#">H0369</a>

சத்தியம் தள்ளுபடியானது; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் யெகோவா பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.

பரிந்து-பேசுபவன் <a href="#">H6293</a>	இல்லை8 <a href="#">H0369</a>	என் <a href="#">H8074</a>	வியந்தார் <a href="#">H8074</a>	மனிதன் <a href="#">H0376</a>	இல்லை8 <a href="#">H0369</a>	என்- <a href="#">H7200</a>	கண்டார் <a href="#">H7200</a>
தாங்கியது-அவனை8 <a href="#">H5564</a>	அது <a href="#">H1931</a>	அவர்-நீதியை1ம் <a href="#">H6666</a>	அவர்-புயம் <a href="#">H2220</a>	அவனுக்கு <a href="#">H2220</a>	இரட்சித்தது <a href="#">H3467</a>		

ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்செய்கிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

ஈய்யஃ இரட்சிப்பின் [H3444](#)     
 உவஃ தலைக்கவசத்தை8யை1ம் [H3553](#)     
 ிஃயஃ மார்க்கவசமாக [H6666](#)     
 றஃயஃ நீதியை8 [H3847](#)     
 ஃயஃ அணிந்தார் [H3847](#)     
 17

ஃயஃ போர்த்தார் [H8516](#)     
 றஃயஃ ஆடை8யாக [H8516](#)     
 ஃயஃ பழியின் [H5359](#)     
 ிஃயஃ ஆடை8களை8- [H3847](#)     
 ஃயஃ அணிந்தார் [H3847](#)     
 ிஃயஃ அவர்-தலை8யில்

ிஃயஃ வை8ராக்கியத்தை8 [H7068](#)     
 ிஃயஃ மேலாடை8யை8ப்போல் [H4598](#)

அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் தலைக்கவசத்தைத் தமது தலையில் அணிந்து, நீதி நிலைநாட்டுதல் என்னும் ஆடைகளை உடுப்பாக அணிந்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

றஃயஃ கோபத்தை8 [H2534](#)     
 ஃயஃ திரும்பச்-செய்வார் [H2534](#)     
 ிஃயஃ கெதி-படி [H1578](#)     
 ிஃயஃ பதில்களை8ப்-படி [H1578](#)     
 ிஃயஃ கெதி-படி [H1578](#)     
 18

ிஃயஃ பதிலை8 [H1576](#)     
 ஃயஃ தீவுகளுக்கு [H0339](#)     
 ிஃயஃ அவர்-பகை8வர்களுக்கு [H0341](#)     
 ிஃயஃ பதிலை8 [H1576](#)     
 ிஃயஃ அவர்-எதிரிகளுக்கு

ஃயஃ திரும்பச்-செய்வார்

செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

ிஃயஃ கிழக்கிலிருந்தும்- [H4217](#)     
 ிஃயஃ யெகோவாவின் [H3068](#)     
 ஃயஃ நாமத்தை8- [H8034](#)     
 ிஃயஃ — [H0853](#)     
 ிஃயஃ மேற்கிலிருந்து- [H4628](#)     
 ிஃயஃ பயப்படுவார்கள் [H3372](#)     
 19

ிஃயஃ ஆவியை1ம் [H7307](#)     
 ிஃயஃ எதிரி [H7307](#)     
 ிஃயஃ ஆறுபோல் [H5104](#)     
 ிஃயஃ வரும் [H0935](#)     
 ிஃயஃ ஏனெனில்- [H7307](#)     
 ிஃயஃ அவர்-மகிமை8யை8 [H3519](#)     
 ிஃயஃ — [H0853](#)     
 ிஃயஃ சூரியனின் [H8121](#)

ிஃயஃ அதில் [H5127](#)     
 ிஃயஃ ஓட்டும் [H5127](#)     
 ிஃயஃ யெகோவாவின் [H3068](#)

அப்பொழுது சூரியன் மறையும் திசைதொடங்கி யெகோவாவின் நாமத்திற்கும், சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் எதிரி வரும்போது, யெகோவாவுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார்.

ிஃயஃ குற்றத்திலிருந்து- [H6588](#)     
 ிஃயஃ மீறுதலிலிருந்து-திரும்புகிறவர்களுக்கும் [H7725](#)     
 ிஃயஃ மீட்பர் [H6726](#)     
 ிஃயஃ சீயோனுக்கு [H6726](#)     
 ிஃயஃ வருவார் [H0935](#)     
 20

ிஃயஃ யெகோவா [H3068](#)     
 ிஃயஃ சொல்கிறார் [H5002](#)     
 ிஃயஃ யாக்கோபில் [H3290](#)

மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று யெகோவா சொல்கிறார்.

யெகோவா H3068	சொன்னார் H0559	அவர்களோடு H0853	என்-உடன்படிக்கை H1285	இது H2063	நானும் H0589
ஆகையால்- H1697	என்-வார்த்தைகளை1ம் H1697	உன்மேல்	ஆகையால்	என்-ஆவியை1ம் H7307	
வாயிலிருந்தும்- H6310	உன்-வாயிலிருந்தும் H6310	நீங்கும் H4185	இல்லை8- H3808	உன்-வாயில் H6310	வைத்தேன்
யெகோவா H3068	சொன்னார் H0559	உன்-சந்ததியின் H2233	விதையின் H2233	வாயிலிருந்தும்- H6310	உன்-சந்ததியின் H2233
		நித்தியமாய் H5769	என்றென்றும்- H5704	இப்போதிலிருந்து H6258	

உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.